



கோவிட்-19 COVID-19 தொற்று பரவல் எதிர்ப்பு நடவடிக்கையாக ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து முனையங்களில் இருக்கின்ற வாடிக்கையாளர் சேவை கவுண்ட்டர்கள் ஏப்ரல் 27 முதல் மூடப்படுகின்றன

ப்ராம்ப்ட்டன் , ON (ஏப்ரல் 23, 2020) –கோவிட் -19 (COVID-19) தொற்று பரவல் அவசரநிலைக் காலத்தில் தனது சமுதாயத்தினருக்கு பாதுகாப்பாக சேவையாற்றுவதை உறுதி செய்வதற்காக, பேருந்து முனையங்களில் இருக்கின்ற வாடிக்கையாளர் சேவை கவுண்ட்டர்கள் (ப்ரமலியா டெர்மினல், ப்ராம்ப்ட்டன் கேட்வே டெர்மினல், டவுண்டவுன் டெர்மினல்) ஏப்ரல் 27 முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படும். கட்டிடங்களில் இருக்கின்ற கழிப்பறைகள் பொதுமக்கள் உபயோகத்திற்கு திறந்தபடியே இருக்கும். கூடவே, ட்ரினிட்டி காமன் டெர்மினல் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்.

சமீபத்திய வாரங்களில் எங்கள் டெர்மினல்களில் இருக்கின்ற வாடிக்கையாளர் சேவை கவுண்ட்டர்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையானது, இயக்க செயல்பாட்டில் குறைக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் இலவச கட்டணம் போன்ற காரணங்களால் குறைந்துள்ளது.

தங்கள் PRESTO காட்டுகளில் பணம் போடத் தேவைப்படும் பயணிகள் அதனை www.PRESTOcard.ca என்னும் வலைத்தளத்தில் ஆன்லைனிலோ அல்லது PRESTO டிக்கட் வழங்கும் எந்திரங்களிலோ செய்துகொள்ளலாம். இந்த டிக்கட் வழங்கும் எந்திரங்கள் ப்ரமலியா டெர்மினல் மற்றும் டவுண்டவுன் டெர்மினலில் உள்ளன. கால அட்டவணை மற்றும் பயணத்தைத் திட்டமிடுவதற்கு பயணிகள் ப்ராம்ப்ட்டன் பேருந்து நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள அதன் தொடர்புமையத்தை 905.874.2999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோவிட் -19 (COVID-19) தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள்

மேம்படுத்தப்பட்ட கால அட்டவணைப்படி பேருந்துகளைத் தூய்மைப்படுத்தி அவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் வேலை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு 48 மணிக்கொரு முறை பேருந்துகளின் அனைத்து பரப்புகள், இயக்குபவர் அமருமிடம் மற்றும் அனைத்து இருக்கைகளையும் கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைப்பதே ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவையின் இலக்காகும். தற்சமயம் பெரும்பாலான பேருந்துகளில் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றன. பேருந்து முனையங்கள் மற்றும் நிறுத்தங்களில் உள்ள மேற்பரப்புகளும் கூட தினசரி அடிப்படையில் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைக்கப்படும். பேருந்து பயணியர் தங்கள் கைவசம் தமது உபயோகத்திற்காக இதுபோன்ற கிருமி நாசினி, கைகளைக் கழுவும் சுகாதார பொருட்களை வைத்திருந்து தங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



BRAMPTON

Service and Information Update

ஆபத்துக்களைக் கண்காணிப்பதற்காக, பீல் பப்ளிக் ஹெல்த் (Peel Public Health) மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர அவசரகால நடவடிக்கைகளுக்கான அலுவலகம் (Brampton Emergency Measures Office) ஆகியோருடன் சேர்ந்து ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. வாடிக்கையான புது தகவல்களுக்காக வருகை புரியவும்: www.brampton.ca/covid19 மற்றும் சேவை பற்றிய புதுத் தகவல்களுக்கு வருகை புரியவும்: bramptontransit.com அல்லது @bramptontransit ஐ ட்விட்டரில் பின்பற்றவும். கேள்விகள் ஏதுமிருந்தால், ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவைக்கான தொடர்பு மையத்தை 905.874.2999 என்ற எண்ணில் அழைத்து கேட்கலாம்.

-30-

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca